

மனந்திரும்புங்கள்

மோட்சம்



நரகம்

மனந்திரும்புங்கள்

1. மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். மாற்கு 1 : 15
2. நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 : 38
3. மனந்திரும்புதலுக்கேற்ற கணிகளைக் கொடுங்கள்.

மத்தேயு, லூக்கா 3 : 8

மனந்திரும்புங்கள்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மக்களுக்கு அருளின அருளுரைகளின் முக்கியமான ஓர் கருத்து 'மனந்திரும்புங்கள்' என்பதாகும். மனிதன் இறைவனோடு கொள்ளக்கூடிய நெருக்கமான ஆன்மீக உறவின் முதல்படி தான் 'மனந்திரும்புதல்.'

மனந்திரும்புதல் என்ற அனுபவத்தில் பாவத்தைக் குறித்த துக்கமும், பரிசுத்த வாழ்க்கைக்கான திருப்பமும், தீர்மானமும் இறைவனைப் பற்றிய தனிப்பட்ட அனுபவப்பூர்வமான அறிவும் அடங்கி உள்ளன.

இந்த ஆரம்ப அனுபவம்
 இரட்சிக்கப்படுதல், மறுபடியும்
 பிறத்தல், இயேசுகிறிஸ்துவை
 ஏற்றுக்கொள்ளுதல் என்று
 பல்வேறு விதமாக
 அழைக்கப்படுகிறது.

இவை ஒவ்வொன்றும்
 இந்த அனுபவத்தின் வெவ்வேறு
 அம்சங்களை தெளிவுபடுத்துகிறது.
 நீங்கள் மனந்திரும்பி
 இருக்கிறீர்களா?
 இச்சிறு புத்தகம் மனந்திரும்புதல்
 என்ற அனுபவத்தை
 தெளிவாக விளக்குகிறது.
 இப்புத்தகத்தை நீங்கள் தயவு
 செய்து பலமுறை கருத்துடன்
 படித்து யோசித்துப் பாருங்கள்.

கீழ்க்காணும் தலைப்புகளில் நீங்கள் ஆராயலாம்...

1. மனந்திரும்புதல்
புதிய வாழ்க்கையின் ஆரம்பம்!
2. மனந்திரும்புதலைப்
பற்றி பரிசுத்த வேதாகமம்
சொல்வது என்ன?
3. மனந்திரும்புதல் என்ற
அனுபவம்
 - ◆ துக்கம்
 - ◆ தீர்மானம்
 - ◆ மனமாற்றம்



4. மனந்திரும்புதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


- ♦ பாவ அறிக்கை
- ♦ விட்டுவிடுதல்
- ♦ எச்சரிப்பு
- ♦ ஒப்புரவாகுதல்: ஈடுசெய்தல்

5. மனந்திரும்புகிறவர்களுக்கு கிடைப்பது என்ன?

புதிய உறவு
பாவமன்னிப்பு
புதிய தன்மை
சந்தோஷம்




6. மனந்திரும்புதல்: வேதவசனங்கள்



மனந்திரும்புங்கள்!

பரிசுத்த வேதாகமத்தின்
 மூலமாகக் கடவுள் மனிதனுடன்
 பேசுகிறார். வேதத்திலுள்ள
 அநேக முக்கியமான
 வார்த்தைகளில்
 'மனந்திரும்புங்கள்'
 என்ற வார்த்தை
 ஒரு சிறப்பான வார்த்தையாகும்.
 இவ்வார்த்தையில் அதிகாரப்
 பூர்வமான அழைப்பின் சத்தம்
 தொனிக்கிறது. மனந்திரும்புங்கள்
 அல்லது மனந்திரும்புதல் என்ற
 வார்த்தைகளை நீங்கள்
 கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
 அந்த வார்த்தைகளின் கருத்து
 உங்களுக்குத் தெரியுமா?




பொதுவாக, தவறான அல்லது
 முறைகேடான வழிகளில்
 வாழும் ஒருவனைக் கடிந்து
 கொண்டு அறிவுரை சொல்லும்
 போது திருத்திக்கொள் அல்லது
 திருந்திக்கொள் என்று
 சொல்வோம் அல்லவா? தவறான
 திசையை விட்டு சரியான திசைக்கு
 நேராகத் திரும்ப வேண்டும்
 தேவையில்லாதவற்றை
 விட்டுவிட வேண்டும்.
 மனந்திரும்புதல் என்ற ஆன்மீக
 அனுபவத்தில் இவைகளெல்லாம்
 இடம் பெறுகின்றன.



சென்னை மாநகரத்தில் உள்ள
சென்ட்ரல் ரயில் நிலையத்தி
லிருந்து இரவு 10 மணிக்கு
ஒரு அதிவிரைவு வண்டி
புறப்பட்டது. குமரி முனைக்குச்
செல்ல விரும்பின ஒருவன்
அதில் ஏறினான்.

காலையில் எழுந்த அவன் தெற்கு
திசையில் செல்ல வேண்டிய
தான், தவறான ரயிலில் ஏறியதால்
வடக்கேயுள்ள ஆந்திர
மாநிலத்தில் பயணம் செய்து
கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
அவன் செய்ய வேண்டியது

என்ன? தான்
வந்த திசை
தவறானது
என உணர்ந்து,



வருந்தி உடனடியாகப் போய்க்
கொண்டிருந்த வண்டியை விட்டு
இறங்கி மறுபடியும் தெற்குத்
திசையில் செல்லக்கூடிய ரயிலில்
பயணம் செய்ய வேண்டும்.

இதைப்போல வாழ்க்கையில்
நடக்கும் ஓர் ஆன்மீக அனுபவம்
தான் மனந்திரும்புதல். மக்கள்
எல்லாரும் பொதுவாக
இறைவனுக்கு எதிர்த் திசையில்
செல்லும் வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
சரியான வழிக்குத் திரும்ப
வேண்டும் என்று கடவுள்
பல வழிகளில் பேசுகிறார்
எச்சரிக்கிறார். இதுவே
மனந்திரும்புதலில் நடக்கும்
திருப்பம்.

1. மனந்திரும்புதல் புதிய வாழ்க்கையின் ஆரம்பம்

நான் போகும் வழி சரிதானா?
சரியான திசைக்குத் திரும்ப
நான் என்ன செய்ய
வேண்டும்? என்று நீங்கள்
யோசித்துப் பாருங்கள்.

எல்லா மக்களையும்,
'மனந்திரும்புங்கள்' என்று
தேவன் அழைக்கிறார். தவறான
வழிகளில் செல்பவர்களுக்கு
'மனந்திரும்புங்கள்' என்று
அழைப்பு கொடுப்பது சரியாகத்
தோன்றுகிறது.



ஆனால் யாருக்கும் எந்தத்
தீங்கும் நினையாத, செய்யாத,
நேர்மையாக, நல்லவர்களாக
வாழ்பவரும் மனந்திரும்ப
வேண்டுமா? என்று நீங்கள்
என்னிடம் கேட்கலாம்.

ஆம், எல்லோரும் மனந்திரும்ப
வேண்டும். மனிதர் எல்லோருமே
மனந்திரும்ப வேண்டும்.

மனிதர் எல்லாருமே

இறைவனுடைய பார்வையில்
அவருடைய எதிர்பார்ப்பின்படி
வாழத் தவறியிருப்பதால்
எல்லோருமே மனந்திரும்புவது
அவசியம்.



2. மனந்திரும்புதலைப் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வது என்ன?

‘எங்குமுள்ள எல்லா மனிதரும் மனந்திரும்ப வேண்டும்’ என்று தேவன் கட்டளையிடுகிறார். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி, அவர் நம்மேல் நீடிய பொறுமை உள்ளவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் என்பவர் ‘மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. மனந்திரும்புதலுக் கேற்ற கனிகளைக் கொடுங்கள்’ என்று போதித்தார்.



மனந்திரும்புதலின்
 முக்கியத்துவத்தை வலியுறுத்தின
 ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து,
 'நீங்கள் மனந்திரும்பாமல்
 போனால் எல்லோரும்
 அப்படியே கெட்டுப்போவீர்கள்'
 என்று எச்சரித்தார்.

பழங்காலத்தில் மனிதன் பாவம்
 செய்தபோது அதற்காகப் பலி
 செலுத்தினான். ஆனால் மீண்டும்
 மீண்டும் பாவம் செய்தான்.

பாவம் செய்யாமலிருக்க மனிதன்
 பாவத்தை விட்டு பரிசுத்த
 தேவனிடம் திரும்புவது
 தான் மனந்திரும்புதல் ஆகும்.

11 பேதுரு 3 : 9 மத்தேயு 4 : 17
 மத்தேயு 3 : 8 லூக்கா 13 : 3, 5

இயேசுகிறிஸ்துவைப் பற்றும்
 விசுவாசத்தினாலே பாவ
 மன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்
 பட்டவர்களுக்கு உரிய
 சுதந்திரத்தையும் பெற்றுக்
 கொள்ளும்படியாக நீங்கள்
 இருளை விட்டு தேவனிடத்திற்குத்
 திரும்புவதே மனந்திரும்புதல்.

‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி
 செய்யப்படும் பொருட்டு
 மனந்திரும்பிக் குணப்படுங்கள்’
 என்றும் (அப்போஸ்தலர் 3 : 20)
 ‘நீங்கள் தெய்வத்திடம்
 மனந்திரும்பி, வாழ்க்கை
 சீர்திருந்தி, மனந்திரும்புதலுக்கேற்ற
 நற்செயல்களைச் செய்யவும்
 வேண்டும்’ என்றும் ஆண்டவராகிய
 இயேசுவின் சீடர்கள்
 போதித்தார்கள்.

இப்படி பரிசுத்த வேதாகமத்தில்
மனந்திரும்புதலைக் குறித்து
100 தடவைகளுக்கும் மேலாகப்
படிக்கிறோம். நீங்கள் மனந்திரும்ப
வேண்டுமென்பதே என்னுடைய
ஜெபமும் விருப்பமுமாய்
இருக்கிறது.

மனந்திரும்புதல் என்ற

அனுபவத்தில் கீழ்க்காணும்

4 முக்கியமான அம்சங்கள் உண்டு.

1. பாவத்தைப் பற்றிய துக்கமான
உணர்வு!

2. மனதில் ஏற்படும்
ஒரு புதிய தெளிவு!

3. பரிசுத்த வாழ்வு வாழ
உறுதியான தீர்மானம்!

4. வாழ்வில் ஏற்படும் ஓர்
அற்புதமான திருப்பம்!



3. மனந்திரும்புதல் என்ற அனுபவம்

‘மனந்திரும்புதல்’ என்ற வார்த்தை ஆழமான துக்கத்தையும், வருத்தத்தையும், உள்ளம் உடைதலையும், மனஸ்தாபத்தையும் காண்பிக்கிறது. ‘பாவம் செய்து விட்டேன்’ என்று பாவத்திற்குரிய விளைவைக் குறித்தும், தண்டனையைக் குறித்தும் பயத்தினால் உண்டாகும் வருத்தம் அல்ல. கொடிய தீயப்பழக்கம் கொண்டவர்கள் கூட ஒரு தீய காரியத்தைச் செய்த பிறகு மனம் வருந்துகின்றனர். ஆனால் மனந்திரும்புதல் என்பது வேறொரு விதமான துக்கமாகும்.



பாவத்தினால் கடவுளை விட்டுப்
 பிரிந்தவனாக வாழ்கிறேன்!
 தேவனின் பரிசுத்தத்திற்கும்,
 அன்பிற்கும் விரோதமாக
 அல்லவா பாவங்கள்
 செய்திருக்கிறேன்; எத்தனை
 கொடிய பாவச் செயல்களை
 நான் தொடர்ந்து, துணிந்து
 செய்திருக்கிறேன்! என்று
 தெய்வீக துக்கத்தால் மனம்
 வருந்தி, உள்ளம் உடையும்
 போதே மனந்திரும்புதல்
 ஆரம்பமாகிறது. தேவனுக்கு
 முன்பாகத் தன்னைத் தாழ்த்தி,
 கண்ணீரோடு 'தேவனே
 பாவி யாகிய என்மேல்
 கிருபையாயிரும்!' என்று
 திரும்புவதே
 மனந்திரும்புதல் ஆகும்.



மனந்திரும்புதல் : துக்கம்

அப்படியே ஒவ்வொருவருக்கும்
மனந்திரும்புதலின் முதல் படியில்
மனஸ்தாபமும், துக்கமும்
உண்டாக வேண்டும்.

இந்த உணர்வைப் பெற்று
இயேசுகிறிஸ்துவை நோக்கும்
போது பாவத்தை விட்டு விலக
முடிகிறது. ஒருவன் மனந்திரும்பும்
போது அவனுடைய கடினமான
இருதயம் நொறுங்குகிறது.
திருக்குள்ளதும் மகா
கேடுள்ளதுமான இருதயம்
சீராகிறது; குணமடைகிறது.



மனந்திரும்புதல் என்பது
 ஓர் உணர்ச்சி மட்டுமல்ல;
 இது மனதில் ஏற்படும் ஒரு
 மாற்றமாகும். தெய்வம், பாவம்,
 சுயம், உலகம் என்பவைகளைக்
 குறித்து மனிதன் குறுகிய
 தவறான அபிப்பிராயமும்,
 எண்ணமும் கொண்டு
 இருக்கிறான். ஆனால்
 இவைகளைக் குறித்த பரிசுத்த
 வேதாகமத்தின் சத்தியங்களைச்
 சரியான முறையில் தெரிந்து
 கொள்ளும்போது...

அவன்

ஒரு புதிய
 தெளிவைப்
 பெறுகிறான்.



பாவத்தின் பயங்கரத்தையும்,
 சுயத்தின் கொடூரத்தையும்,
 உலகத்தின் மாயமான,
 நிலையற்ற தன்மையையும்
 தெய்வத்தின் அன்பையும்,
 பரிசுத்தத்தையும், நீதியையும்
 ஒருவன் விளங்கிக் கொள்ளும்
 போது.... அது அவனுடைய
 முழு வாழ்வையும் பாதிக்கிறது;
 மாற்றுகிறது.



சிந்திக்க வேண்டிய

சில கேள்விகள்

ஒரு சில நிமிடங்களாவது
செலவிட்டு ஒவ்வொரு
கேள்விக்கான பதிலையும்
கருத்துடன் யோசித்துப்
பாருங்கள்.

- ☞ மனந்திரும்புதலைப் பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- ☞ நீங்கள் மனந்திரும்ப வேண்டும்
என்ற அவசியத்தை
உணர்ந்திருக்கிறீர்களா?
- ☞ உங்களுடைய உள்ளத்தில்
எப்பொழுதாவது ஆண்டவர்
கொடுக்கும் பாவ உணர்வு
உண்டாயிருக்கிறதா?

ஆம் / இல்லை

மனந்திரும்புதல் : தீர்மானம்

உள்ளான உணர்வும், புதிய
மனத்தெளிவோடும் கூட
உறுதியான தீர்மானமும்
எடுக்கப்பட வேண்டும்.

பாவத்தை வெறுக்கவும், விட்டு
விடவும், தொடர்ந்து
இயேசுகிறிஸ்துவை
விசுவாசிக்கவும் செய்யும்
உறுதியான தீர்மானம்
மனந்திரும்புதலின்
முக்கியமான அம்சமாகும்.




‘இனிமேல் பழைய தவறான
வழிகளில் நான் செல்லமாட்டேன்.
என்னுடைய பழைய
பாவப்பழக்க வழக்கங்களை
நான் ஒழித்து விட்டேன்.
ஆண்டவர் விரும்பாத
தொடர்புகளை, நண்பர்களை
விட்டுவிடுவேன்.

இயேசுகிறிஸ்துவைப் பற்றி
அதிகமாக அறிந்துகொள்ள
வேண்டும் என்பதற்காகப்
பரிசுத்த வேதாகமத்தை
வாசிப்பதற்காகவும்,
ஜெபிப்பதற்காகவும்
ஒழுங்காக நேரம்
செலவிடுவேன்’



என்ற வகையில் உறுதியான
தீர்மானம் செய்ய வேண்டும்.

உறுதியான தீர்மானத்தைத்
 தொடர்ந்து மனந்திரும்புகிற
 வனுடைய வாழ்க்கையில்
 ஒரு திட்டவட்டமான மாறுதல்
 ஏற்படுகிறது. தெய்வீக
 செயல்பாட்டினால்,
 உருவாகும் உள்ளான இந்தத்
 திருப்பத்தினால் நடை, உடை,
 பாவனை, பேச்சு வார்த்தை
 போன்ற நடைமுறை
 வாழ்க்கையில் ஒரு மாற்றம்
 காணப்படுகிறது.



சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்

☞ பாவ உணர்வு உங்களுக்கு ஏற்பட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?

- உள்ளத்தில் ஆழமான துக்கம் வந்தது.
- என் பாவங்களுக்காக மனம் வருந்தி என் கண்கள் கலங்கின .
- 'என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே' என்று கதறி அழுது ஜெபித்தேன்.

☞ பாவப் பழக்கங்கள் உங்களை விட்டு நீங்கிய அனுபவம் இருக்கிறதா?

ஆம்/ இல்லை

மனந்திரும்புதல்: மனமாற்றம்

இந்த அற்புதமான
மனந்திரும்புதலின் காரணமாக
ஏற்படும் குணமாற்றம் தொடர்ந்து
வளர்ச்சி பெறவேண்டும்.

இந்த மாற்றத்தினால் வாழ்க்கையின்
நோக்கமும், போக்கும்
இயேசுகிறிஸ்துவை நோக்கித்
திரும்புகிறது. ஒருவன் மீண்டும்
மீண்டும் மனந்திரும்புவதில்லை.

அந்தப்படி, முந்தின நடக்கைக்
குரிய மோசம்போக்கும்
இச்சைகளாலே கெட்டுப்போகிற
பழைய மனுஷனை நீங்கள்
களைந்து போட்டு, உங்கள்
உள்ளத்திலே புதிதான
ஆவியுள்ளவர்களாகி,

எபேசியர் 4 : 22, 23

மெய்யான நீதியிலும்,
 பரிசுத்தத்திலும் தேவனுடைய
 சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட
 புதிய மனுஷனைத் தரித்துக்
 கொள்ளுங்கள். எபேசியர் 4 : 24
 ஒருவன் ஆண்டவராகிய
 இயேசுகிறிஸ்து தனக்காக
 உலகத்திற்கு வந்ததையும்,
 அவர் சிலுவை மரத்திலே தன்
 பாவத்திற்கான பிராயச்சித்தத்தை
 செய்து முடித்ததையும் சரீரக்
 கண்களால் பார்க்கா விட்டாலும்
 அவரைக் குறித்து வேத வசனம்
 சொல்லுவதை விசுவாசிப்பதன்
 (நம்புவதின்) காரணமாக அவனை
 'விசுவாசி' என அழைக்கலாம்.
 இதை மதமாற்றம் என்று
 சொல்லுவதை விட மன மாற்றம்
 என்று சொல்லுவதே பொருந்தும்.

மனந்திரும்புவதில் 4 படிக்கள்

1. பாவியென்று ஒத்துக்கொள்ளுதல்
2. பாவங்களை அறிக்கையிடுதல்
3. பாவச் செயல்களை
விட்டு விடுதல்
4. ஒப்புரவாகுதல் - ஈடு செய்தல்

4. மனந்திரும்புதலில் நீங்கள்
செய்ய வேண்டியது என்ன?

1. பாவியென்று ஒத்துக்கொள்ளுதல்
மனந்திரும்புதலுக்கு நான் என்ன
செய்ய வேண்டும்? என்று நீங்கள்
என்னிடத்தில் கேட்கலாம்.
நான் நல்லவிதமாக சரியாக
வாழ வேண்டும் என்ற
விருப்பம் நல்லது தான்.

ஆனால் அந்த விருப்பத்தை
 சொந்த பலத்தில் நாம் சாதித்து
 விட முடியாது. பொறுமையும்,
 நீடிய சாந்தமும் கொண்ட
 தேவனுடைய தயவு நீ குணப்படும்
 படி ஏவுகிறதென்றும், தேவன்
 அவர்களுக்கு மனந்திரும்புதலை
 அருளுகிறார் (ரோமர் 2 : 4)
 என்றும் தேவனுடைய வார்த்தை
 போதிக்கிறது. தேவனுடைய
 பெரிதான கிருபையினால்
 பரிசுத்த ஆவியானவர்
 செயல்படுவதன் மூலம் வேத
 வசனத்தின் வெளிச்சத்தில்
 ஒருவன் தன்னுடைய
 ஆவிக்குரிய விழுந்துபோன
 நிலையை உணரும் போதே
 மனந்திரும்புதல் ஆரம்பமாகிறது.

மனந்திரும்புகிறவன் முதலாவது
தான் ஒரு பாவி என்று
உணர்ந்து ஒத்துக்கொள்ள
வேண்டும். லூக்கா 15:11-32,
புதிய ஏற்பாட்டில் 106 ஆம்
பக்கத்தில் ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்து சொன்ன
ஓர் அழகான கதையில்
இது தெளிவாக இருக்கிறது.

ஒரு தகப்பனுக்கு இரண்டு
மகன்கள் இருந்தனர்.

இளையவன் துடுக்கானவன்.
சொத்தில் ஒரு பங்கைக் கேட்டு
வாங்கினான். தூர தேசத்திற்குப்
போய் தன் இஷ்டம் போல்
வாழ்ந்து மகிழ்ந்தான். அவனிடம்
இருந்த பணம் குறைந்த போது
நண்பர்கள் நழுவினர்.

வாழ வழியின்றி பன்றிப்
 பண்ணை வைத்திருந்த
 ஒருவரிடம் கூலிக்கு
 அமர்ந்தான். அவைகளுக்கு
 வைக்கப்படும் தவிட்டினால்
 தன் பசியை ஆற்ற முயன்றான்.
 அதுவும் கிடைக்கவில்லை.



அப்பொழுது அவனுக்கு புத்தி
 வந்தது. தன் தகப்பன் வீட்டில்
 உள்ள கூலிக்காரன்கூட தன்னை
 விட நல்ல நிலையில் இருக்கிறானே
 என ஏங்கினான். தன் நிலையைக்
 குறித்து வருந்தி, யோசனை
 பண்ணி 'நான் மறுபடியும் என்
 தகப்பனிடம் சென்று மன்னிப்புக்
 கேட்டு உமது கூலிக்காரரில்
 ஒருவனாக என்னை ஏற்றுக்
 கொள்ளும் என்பேன்' என
 தீர்மானித்தான்.

வீட்டை நோக்கி நடந்தான்.

இதுதான் சரியான
திசைக்கு நேராகத்
திரும்புதல்.



மனந்திரும்புதலில் ஒரு
முக்கியமான ஆரம்பம். அவன்
தகப்பனோ அவன் எப்பொழுது
வருவான் என்று காத்துக்
கொண்டே இருந்தார். தூரத்தில்
அவனைப் பார்த்தவுடன் ஓடிப்
போய் அவனைக் கட்டித் தழுவி
அணைத்துக் கொள்கிறார். திரும்பி
வந்த இளையமகன், 'தகப்பனே,
பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு
முன்பாகவும் பாவஞ்செய்தேன்'
என்று உள்ளான உணர்வோடு
அறிக்கையிடுகிறான். தகப்பன்
அவனை ஏற்றுக்கொள்கிறார்.

புதிய ஆடையையும்,
மோதிரத்தையும் அணிவித்து
விருந்து செய்து மகிழ்கிறார்.
மகன் ஓர் புதிய வாழ்வை
ஆரம்பிக்கிறான்.

சரியாய் மனந்திரும்பும்
ஒருவன் தேவனிடத்தில்
ஒவ்வொரு பாவச்செயலையும்
அறிக்கையிடுகிறான். என்னுடைய
ஒவ்வொரு பாவச்செயலுக்கும்
நானே முழுப் பொறுப்பாளி
என ஒத்துக்கொண்டு,
தன் துணிகரத்தையும்
தேவனிடம்
துக்கத்தோடு சொல்லி
மன்னிப்புக்கேட்பது
தான் பாவ அறிக்கை.



2. மனந்திரும்புதல்: பாவ அறிக்கை

தகப்பனை விட்டுத்
 தூரம்போய் துன்மார்க்கமாய்
 வாழ்ந்த இளைய மகன் தன்
 நிலையை உணர்ந்து, எழுந்து
 புறப்பட்டு மீண்டும் வந்து
 வருந்தி மன்னிப்புக்
 கேட்டதைப் போல் நாமும்
 நம்முடைய பரம தகப்பனிடம்
 திரும்பிவர வேண்டும்.
 நீங்களும் 'தேவனே,
 பாவியாகிய
 என்மேல்
 கிருபையாயிரும்.'



‘என் மீறுதல்களை நான்
அறிந்திருக்கிறேன். என் பாவங்கள்
எப்பொழுதும் எனக்கு முன்பாக
நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே
விரோதமாக நான் பாவஞ்
செய்து உமது கண்களுக்கு
முன்பாகப் பொல்லாங்கானதை
நடப்பித்தேன்.

‘நீர் பேசும்போது உம்முடைய
நீதி விளங்கவும், நீர் நியாயந்
தீர்க்கும்போது உம்முடைய
பரிசுத்தம் விளங்கவும் இதை
அறிக்கையிடுகிறேன்’ என்று
நீங்கள் ஜெபியுங்கள்.



லூக்கா 18 : 13, சங்கீதம் 51 : 3, 4

3. மனந்திரும்புதல்: விட்டுவிடுதல் தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28: 13) ஒத்துக்கொண்டு அறிக்கையிடுகிறது மட்டும் அல்ல, பழைய பாவப் பழக்க வழக்கங்களை விட்டுவிட வேண்டும். மனந்திரும்பும் போது பாவத்தைப் பற்றிய வெறுப்பு நமக்குள் உண்டாகி, பரிசுத்தத்தைப் பற்றிய விருப்பம் நமக்குள் உருவாகிறது. இந்த புதிய தன்மையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்; வளர்த்துக்கொள்ள வேண்டும்

பாவப் பழக்கங்களை ஒழித்து
 விடுதலும், பாவத்திற்குக்
 காரணமான சூழ்நிலைகளை
 வெறுத்து விடுதலும் மிகவும்
 அவசியம். பரிசுத்த வாழ்க்கைக்குத்
 தேவையானவற்றைத் தெரிந்து
 கொள்ள வேண்டும்;

கடைப்பிடிக்க வேண்டும்.

இவைகளெல்லாம் உண்மையான
 மனந்திரும்புதலுக்கு முக்கியமான
 அடையாளங்களாக இருக்கின்றன.

நீங்கள் ஒருவேளை
 மனந்திரும்புதலின்
 படிகளில் ஏறி வந்து
 கொண்டிருக்கலாம்.



சில பாவப் பழக்கங்களை விட்டு
விடுவது உங்களுக்கு முடியாதது
போலத் தோன்றலாம். ஆனால்
தேவ உதவியுடன் அவைகளை
விட்டுவிட வேண்டும்.

சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்

☞ எந்தப் பாவப் பழக்கங்களிலி
ருந்து உங்களுக்கு விடுதலை
கிடைத்தது?

☞ நான் மனந்திரும்பியிருக்கிறேன்
என்று நீங்கள் தெளிவாக
தேவமகிழ்ச்சி சொல்ல முடியுமா?
ஆம்/ இல்லை

☞ தேவனைப் பிரியப்படுத்தும்
வகையில் பரிசுத்தமாக
வாழ்வதற்கென்று பாவமாகத்
தோன்றுபவைகளை விட்டு
விடுவதற்காக நீங்கள் என்ன
தீர்மானம் செய்திருக்கிறீர்கள்?


மனந்திரும்புதல்: எச்சரிப்பு

தேவலோகத்தை நோக்கி
 பயணம் செய்து கொண்டிருந்தான்
 ஒருவன். அவன் தோளின் மீது
 அவனது செல்லப்பிராணி
 தொத்திக்கொண்டு 'கீச், கீச்' என
 சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.
 அப்பொழுது தேவதூதன்
 ஒருவன் தோன்றி, 'இது இங்கு
 இருக்கக்கூடாது, இதைக்கொண்டு
 எறிந்துவிடு' என எச்சரித்தார்.
 அவனோ சற்று நேரத்தில் அது
 தூங்கி விடும் என சாக்கு போக்கு
 கூறினான். சிறிதுநேரம் கழித்து
 மறுபடியும் 'கீச், கீச்' என்ற சத்தம்
 எழும்ப, தூதன் தான் கூறியதை
 அவனுக்கு நினைப்பூட்டினான்.

அவனது செல்லப்பிராணி
 தூதனைக் காட்டி, 'அவன்
 சொல்வதைக் கேட்காதே,
 நான் இல்லாவிட்டால்
 நீ வாழவே முடியாது' என
 அழுத்தமாகக் கூறினது. அதற்கு
 அவன் தூதனிடம், 'நாளைக்கு
 நீர் சொல்வதைச் செய்கிறேன்'
 என்றான்.

'இன்றே இரட்சிப்பின் நாள்,
 இன்றே செய்ய வேண்டும்'
 என்றான் தூதன். அந்த மனிதன்
 'என் வைத்தியர் கருத்தைக்
 கேட்டு செய்கிறேன்' என்றான்.
 செல்லப்பிராணியோ அவனிடம்
 'தயவுசெய்து என்னை ஒன்றும்
 செய்து விடாதே' என கெஞ்ச
 ஆரம்பித்தது.

தூதன், 'நீ இதை உயிரோடு வைத்தால் தேவலோகம் செல்ல முடியாது' என்றான். அப்படியென்றால், நீரே கொண்டு விடும் என்றான். தேவதூதன் நான் கொல்ல முடியாது. நீ தான் கொல்ல வேண்டும் என துரிதப்படுத்தினான். அப்போது தூதன் சொல்லைக் கேட்ட அவன் தன் செல்லப் பிராணியைக் கொண்டு தூக்கி எறிந்து விட்டான்.



இந்த நிகழ்ச்சியை தன் கனவில்
 பார்த்துக் கொண்டிருந்த
 C.S. லூயிஸ் என்பவர் 'அவன்
 அவ்வாறு செய்த போது
 பலமுள்ள ஒரு பெரிய குதிரை
 தென்பட்டது. அவன் அதில் ஏறி
 பறந்து தேவலோகம் சென்றதைப்
 பார்த்தேன்' என்று அதனை
 முடிக்கிறார். 'நம்மைச் சுற்றி
 நெருங்கி நிற்கிற பாவத்தைத்
 தள்ளிவிட்டு ஓட' நாம்
 அழைக்கப்படுகிறோம்.

எபிரெயர் 12 :1

- ◆ நான் கொண்டு எறிந்துவிட
 வேண்டிய என்னுடைய
 செல்லப்பிராணி எது?
- ◆ நான் எதனைக் களைந்து
 எறிய வேண்டும்.?

**விட்டுவிட்டால் என்ன
நடக்கும்? பயம் வேண்டாம்!**

மலை ஏறும் பழக்கத்தில்
நாட்டம் உடைய ஒருவன்
ஒரு செங்குத்தான மலையிலிருந்து
தான் வைத்திருந்த நீண்ட
கயிற்றின் வழியாக இறங்கிக்
கொண்டிருந்தான். நேரம்
செல்லச் செல்ல ... மாலைப்
பொழுது சென்று இருட்டி
விட்டது. கீழே ஒன்றும் தெரியாத
நிலையில் தான் கயிற்றின்
எந்த முனையில்
இருக்கிறோம்
என்று
அறியாது
பயந்தான்.



பலநூறு அடிகளுக்கு மேல்
 இவ்வாறு அகப்பட்டுவிட்டேனே!
 என அங்கலாய்த்தான். 'கடவுளே
 காப்பாற்று' என அபயமிட்டான்.
 அப்பொழுது மேலிருந்து
 'நீ பிடித்துள்ள கயிற்றை
 விட்டுவிடு' என ஒரு சத்தம்
 வந்தது. அவனுக்கோ பயத்தில்
 விட்டுவிட மனதில்லை. குளிரில்
 விறைத்து மரித்தான். மறுநாள்
 பார்த்த போது... அவன் கயிற்றில்
 தொங்கிக் கொண்டிருந்த
 இடத்திற்கும், தரைக்கும்
 இடையே
 ஒரு சில அடிகளே
 இருந்தன என
 கண்டுபிடிக்கப்பட்டது.



- நான் பிடித்துள்ள கயிறு என்ன?
- வாழ்க்கையைப் பற்றி என் நம்பிக்கை என்ன?

சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்!

- ☞ பரிசுத்தமாக வாழ்வதற்கென்று நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்?
- ☞ உங்களுக்கு அறிமுகமான யாராவது நான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் மனந்திரும்பியிருக்கிறேன்; இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

கார்த்தர் தாங்குவார்! தப்புவிப்பார்!

நான் பிடித்துள்ள கயிறு நான்
எனக்கு ஏற்படுத்திக்கொண்ட
சொந்த நம்பிக்கையாய்
இருக்கலாம். 'நான் நல்லவன்'
என்று என்னைப் பற்றிக்
கொண்டுள்ள தற்பெருமையாக
இருக்கலாம். என்னை தன்
பக்கமாக வசீகரித்துள்ள உறவின்
பந்தமாக இருக்கலாம். கடவுளின்
ஆசியையும், அருளையும் பெற
நான் மனந்திரும்பி அவரை
விசுவாசித்து அவர் வார்த்தைக்குக்
கீழ்ப்படிந்து நான் பிடித்துள்ள என்
கயிற்றை விட்டுவிட வேண்டும்.
ஆனால் அது நான் நினைப்பதைப்
போல் கடினம் அல்ல, எளிது.

ஏன்? கடவுள், கர்த்தராகிய
 இயேசுகிறிஸ்து எனக்காக,
 எனக்கு உதவ என் அருகாமையில்
 தான் இருக்கிறார். நான் தேடக்
 கூடிய நித்திய அழிவில்லாத
 சமாதானம், சந்தோஷம் என்
 அருகாமையில் தான் உள்ளது.
 நான் அதை தவறவிடக் கூடாது.

**இந்த வார்த்தை உனக்குச்
 சமீபமாய் உன் வாயிலும்
 உன் இருதயத்திலும் இருக்கிறது
 என்றும் சொல்லுகிறது;**
 இந்த வார்த்தை நாங்கள்
 பிரசங்கிக்கிற விசுவாசத்தின்
 வார்த்தையே. ரோமர் 10 : 8



ஒப்புரவாகுதல்: ஈடுசெய்தல்

தேவனிடத்தில் பாவங்களை அறிக்கை செய்து, மன்னிப்புக் கேட்டு, விட்டுவிடுவது மட்டுமல்ல, ஒப்புரவாகி, இழப்பை ஈடு செய்வதும், மிகவும் அவசியம். மற்றவர்களுக்கு விரோதமாய் செய்திருந்த, பேசியிருந்த தவறான காரியங்களுக்காக நேரடியாகச் சென்று அவர்களிடம் மன்னிப்புக்கேட்டு ஒப்புரவாக வேண்டும்.

முறித்துக் கொண்ட உறவை சீர்பொருந்தி, புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒப்புரவாகவும், நல்மனம் பொருந்தவும், சமாதானம் பண்ணவும்  வேதாகமம் போதிக்கிறது.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து
இதை அதிகம்
வலியுறுத்தினார்.

புதிய ஏற்பாட்டில் 7, 111, 112
ஆம் பக்கங்களில்

மத்தேயு 5 : 23- 26


லூக்கா 19 : 1-10



வேத பகுதிகளை கருத்துடன்
வாசித்துப் பாருங்கள்.

பழைய பாவ வாழ்க்கை
காரணமாக மற்றவர்களுக்கோ,
ஸ்தாபனத்துக்கோ பொருள்
நஷ்டத்தை விளைவித்திருந்தால்
நஷ்டஈடு செய்வது மிகவும்
சிறந்தது.

ஒப்புரவாகுதலையும்
 நஷ்டஈடு செய்தலையும்
 குறித்து ஆண்டவராகிய இயேசு
 உங்கள் உள்ளத்தில்
 உணர்த்துவாரானால் அதைச்
 செய்வதற்கான தைரியத்தையும்,
 வழிநடத்துதலையும்,
 ஞானத்தையும் திட்டமாகக்
 கொடுத்தருள்வார்.



5. மனந்திரும்புகிறவர்களுக்கு கிடைப்பது என்ன?

மனிதன் எப்பொழுதும் ஏதாவது
எதிர்பார்ப்புகளுடன் வாழ்கிறான்.
அது இயல்பானது தான். நான்
மனந்திரும்ப விரும்புகிறேன்;
எனக்கு என்ன கிடைக்கும்?
என்று ஒரு வேளை நீங்கள்
என்னிடத்தில் கேட்கலாம்.
மனந்திரும்புகிறவன்
தேவனிடத்திலிருந்து ஆன்மீகக்
கிருபைகளைப் பெற்றுக்கொள்ளும்
பக்குவத்தை அடைகிறான்.
மனந்திரும்புகிறவர்களுக்குப்
பல நன்மைகள் கிடைக்கின்றன.
அவைகளில் கீழ்காணும்
4 காரியங்களை மட்டும்
பார்ப்போம்.

1. புதிய உறவு
2. பாவ மன்னிப்பு
3. புதிய தன்மை
4. சந்தோஷம்

1. புதிய உறவு

மனந்திரும்பும் வரைக்கும்
 மனிதனுக்குக் கடவுளோடு
 சரியான தொடர்பு உண்டாக
 வழியில்லை. ஒருவேளை
 கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக,
 பக்தி வைராக்கியமுள்ளவர்களாக,
 மதப்பற்றுள்ளவர்களாக
 பல மக்கள் வாழ்கிறார்கள்.
 மனந்திரும்பும் போது தான்
 மனிதனுக்குத் தேவனோடு
 தனிப்பட்ட, நேரடியான
 உறவு ஏற்படுகின்றது.

ஒருவன் மனந்திரும்பி,
 இயேசுகிறிஸ்து தேவனால்
 அனுப்பப்பட்டவர் என்று
 விசுவாசித்து, அவரைத் தன்
 சொந்த இரட்சகராக ஏற்றுக்
 கொள்ளும் போது அவன்
 கிறிஸ்துவுக்கு சொந்தமாகிறான்.
 அவன் கிறிஸ்துவுக்குரியவன்
 என்பதினாலும், கிறிஸ்துவை
 உடையவன் என்பதினாலும்
 'கிறிஸ்தவன்' என்று
 அழைக்கப்படுகிறான்.



மனந்திரும்பும் ஒருவன்
 ஆண்டவராகிய
 இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து
 அவரை ஏற்றுக் கொள்கிறான்.
 அப்படி ஏற்றுக் கொள்கிறவர்
 களுக்கு தேவனுடைய
 பிள்ளைகள் என்ற அதிகாரப்
 பூர்வமான தகுதியை தேவன்
 அளிக்கிறார். இந்தப் புதிய
 உறவின் உண்மையை,
 யோவான் 1:12
 (புதிய ஏற்பாட்டில் பக்கம்
 124 இல் வாசிக்கிறோம்)



2. பாவ மன்னிப்பு

பாவத்தன்மையோடு மனிதன் பிறந்திருப்பதால் பாவம் செய்து கொண்டே வாழ்கிறான். அவன் தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வதினால் தேவனிடத்திலிருந்து பாவ மன்னிப்பைப் பெறும் வரைக்கும் குற்ற உணர்வினால் வேதனைப் படுகிறான். மனந்திரும்புகிறவர்களைத் தேவன் மனப்பூர்வமாக மன்னிக்கிறார். மனந்திரும்புகிறவர்களுடைய பாவத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் கழுவி சுத்திகரிப்பதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பின் நிச்சயம் கிடைக்கிறது.



இயேசுகிறிஸ்துவின் இரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி,
நம்மைச் சுத்திகரிக்கும்.

மகனே, உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது. பூமியிலே
பாவங்களை மன்னிக்க இயேசு
கிறிஸ்துவுக்கு அதிகாரம் உண்டு.
நம்முடைய பாவங்களை நாம்
அறிக்கையிட்டால், பாவங்களை
நமக்கு மன்னித்து எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மைச்
சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்
நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
தன் பாவங்களை மறைக்கிறவன்
வாழ்வடையமாட்டான் அவைகளை
அறிக்கைசெய்து விட்டு
விடுகிறவனோ இரக்கம்பெறுவான்.


1 யோவான் 1: 7 மாற்கு 2 : 5, 10,
1 யோவான் 1: 9 நீதி 28 :13

3. புதிய தன்மை

தேவனின் கிருபையால்
 ஒருவருடைய வாழ்வில்
 ஏற்படும் மனந்திரும்புதலினால்
 பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 இதை 'ஒருவன் கிறிஸ்துவுக்
 குள்ளிருந்தால் புது
 சிருஷ்டியாய் இருக்கிறான்,
 பழையவைகள் ஒழிந்து
 போயின; எல்லாம் புதிதாயின;
 (11 கொரிந்தியர் 5 : 17)
 என்று வேதத்தில் படிக்கிறோம்.



THE HEART OF
 THE 'NATURAL' MAN.



THE HEART OF
 THE 'SPIRITUAL' MAN.

WHICH
 IS
 MY HEART?

மனந்திரும்பும் ஒருவன் பாவ
மன்னிப்பின் நிச்சயத்தைப்
பெறுகிறான். ஆனால் மீண்டும்
மீண்டும் பாவம் செய்துவிட்டு
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பைப் பெற்றுக்
கொள்ளலாம் என்ற எண்ணம்
தவறானது ஆகும்.

உண்மையாகவே முற்றிலுமாய்
மனந்திரும்பின ஒருவன்
தேவனின் கிருபையால் பாவ
சோதனைகளுக்கு இடம்
கொடுக்காமல் பரிசுத்தமாக
வாழ முடியும்.



தேவன் பாவங்களை
மன்னிப்பது மட்டுமல்ல,
பரிசுத்தத்திற்கு ஏதுவான
மாற்றத்தை மனிதனுக்குள்
ஏற்படுத்துகிறார்.

மனந்திரும்புகிற ஒவ்வொரு
வரும் தேவனிடத்திலிருந்து
புதிய தன்மையைப் பெற்றுக்
கொள்கிறார்கள். இந்தப் புதிய
தன்மையின் காரணமாக
மனந்திரும்புகிறவர்களுக்குப்
பரிசுத்தமாக வாழ பெலன்
கிடைக்கிறது.

I love you!
I love you!
I love you!



4. சந்தோஷம்


மனந்திரும்புகிறவர்களுக்கு
 உண்மையான சந்தோஷமும்
 நிலையான சமாதானமும்
 கிடைக்கிறது. உள்ளான
 நிம்மதியில்லாததால் மனிதன்
 சிற்றின்பத்தினால் திருப்தி காண
 முயற்சிக்கிறான். ஆனால் அவன்
 அந்த விதத்தில் சமாதானத்தைப்
 பெற முடியாது.

மனந்திரும்புகிறவர்களுக்கோ
 நித்திய நம்பிக்கை பிறப்பதால்
 அவர்கள் மெய்யான
 சமாதானத்தையும் நிறைவான
 சந்தோஷத்தையும் பெற்று
 அனுபவிக்கிறார்கள்.

மனந்திரும்பும் ஒருவன்
 தேவனுடைய குடும்பத்தில்
 பிறக்கும் மறுபிறப்பின்
 பாக்கியத்தைப் பெற்றிருப்பது
 அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்
 கொடுக்கிறது. பாவங்கள்
 மன்னிக்கப்பட்டன என்ற
 நிச்சயமும், விசுவாசிக்கு யாரும்
 கொடுக்க முடியாத, எந்த
 சூழ்நிலையும் எடுக்க முடியாத
 மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

மரணத்திற்குப் பின்பும்
 என்றென்றும் ஆண்டவராகிய
 இயேசுவுடன் மோட்சத்தில்
 வாழ்வோம் என்ற நித்திய
 ஜீவனைப் பற்றிய நம்பிக்கை
 மட்டற்ற மகிழ்ச்சியைக்
 கொடுக்கிறது.

சொல்லி முடியாததும்,
 மகிமையால்
 நிறைந்ததுமாயிருக்கிற
 சந்தோஷமுள்ளவர்களாய்க்
 களிகூர்ந்து. உங்கள்
 விசுவாசத்தின் பலனாகிய
 ஆத்தும இரட்சிப்பை
 அடைகிறீர்கள். 1 பேதுரு 1 : 8, 9
 என்னிடத்தில் விசுவாசமா
 யிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன்
 உண்டென்று மெய்யாகவே
 மெய்யாகவே உங்களுக்குச்
 சொல்லுகிறேன்.



யோவான் 6 : 47

6. மனந்திரும்புதலைப் பற்றிய
முக்கியமான வேத வசனங்கள்

புத்தகம்	அதிகாரம்	வசனங்கள்	பு.ஏ பக்கம்
மத்தேயு	3	8	5
மத்தேயு	4	17	6
மாற்கு	1	4	47
மாற்கு	1	15	48
மாற்கு	6	12, 13	55
லூக்கா	5	32	85
லூக்கா	13	3	102
லூக்கா	15	7	106
லூக்கா	22	32	118
லூக்கா	24	47	123

மனந்திரும்புதலைப் பற்றிய
முக்கியமான வேத வசனங்கள்

புத்தகம்	அதிகாரம்	வசனங்கள்	பு.ஏ பக்கம்
அப்போஸ்தலர்	2	38	163
அப்போஸ்தலர்	3	20	164
அப்போஸ்தலர்	8	22	172
அப்போஸ்தலர்	11	18	178
அப்போஸ்தலர்	17	30	189
அப்போஸ்தலர்	20	21	193
ரோமர்	2	4	208
11 கொரிந்தியர்	7	10	250
11 பேதுரு	3	9	324
வெளி.விசேஷம்	2	5	334

உங்கள் கவனத்திற்கு!

இயேசுகிறிஸ்துவைப் பற்றி நீங்கள் அதிகமாக அறிந்து கொள்ள உதவும்

1. இயேசுகிறிஸ்து
2. மனந்திரும்புங்கள்
3. அனுதின ஜெபங்கள் 7
4. இயேசு தங்கும் வீட்டில்
5. இயேசுகிறிஸ்து உங்களுக்காக என்ன செய்தார்?

மேலே உள்ள புத்தகங்கள் எங்களிடத்தில் உள்ளன. நீங்கள் எங்களோடு தொடர்பு

கொள்ளுங்கள். ☎ 8903011350
பின்தொடர்பணி, காந்திநகர்
கிழக்கு, ஒட்டன்சத்திரம்- 624619

E- mail : bfchurchodc@gmail.com

Youtube : TAT time with selwyn

B.L. 2

Nov - 22

© Followup - up Ministries Trust,
Oddanchatram 624619

மனந்திரும்புங்கள்

ஆசீர்வாதங்கள்

யோவான் 1:12

தேவனுடைய பிள்ளை

மாற்கு 2:5

பாவமன்னிப்பு

யோவான் 3:16

நித்தியஜீவன்

1. எல்லா மனிதரும் மனந்திரும்புவது அவசியம்.
2. மனந்திரும்பாவிட்டால் அழிந்து போவோம்.
3. மனந்திரும்பினால் இம்மையிலும், மறுமையிலும் ஆசீர்வாதங்கள்.

மனந்திரும்புங்கள்

இறைவன் தான் படைத்த மனிதன் தன்னுடைய வழிகளின்படி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மனிதன் தம்மோடு நெருக்கமாய் உறவு கொள்ள வேண்டுமென விரும்புகிறார். பிறப்பிலேயே பாவத்தன்மையோடு இவ்வுலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனிதன் ஆண்டவரை விட்டு தூரமாக வாழ்கிறான். அவருக்கு எதிரான திசையில் நரகத்திற்கு நேராக வேகமாக சென்று கொண்டிருக்கிறான். இந்நிலையில் உள்ள ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் அன்பின் அழைப்புதான் மனந்திரும்புதல். மனந்திரும்புகிறவர்களே பாவத்துக்கு விலகி பரிசுத்தமாக வாழ முடியும்.

© Follow - up Ministries Trust,
Oddanchatram - 624619

Printed at : Subhi printers
Oddanchatram